

Approved by the Text-Book Committee, Madras,
Suitable for Libraries.

பகுதி—3

வேதாந்தப் பாடல்கள்

ஈ. சுப்பிரமணிய பாரதி.



“பெற்ற தாயும் சிறந்த பொன்னுமிரண் வே—
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே.”

பாரதி பிரசுராலயம்,

திருவல்லிக்கேணி, சென்னை.

(காபிரைட் ரிஜிஸ்டர் செய்தது.)

[ம் பதிப்பு]

1946

[விலை அனு 4]

BHARATHI PRACHURALAYAM P.I. Card No. Ms. 407.
HINDI PRACHAR PRESS, TNAGAR, MADRAS.
P. I. Card.154-2,000-7-'46.

முன் நுரை

தாயுமானவர், பட்டணத்துப்பிள்ளை, இராமலீங்கி சுவாமிகள் முதலிய ஞானிகளின் பாடல்கள் மூலமாகத் தமிழ் மக்களாகிய நாம் வேதாந்த ஸாரத்தைப் பருகி யிருப்பினும், பாரதியாரின் வேதாந்த தீதங்களையும் செய்யுட்களையும் படிக்கவேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், வேதாந்த சாஸ்திரத்தின் பயன் சித்தத்தெளிவும் மனத்திற்கு ஆறுதலும் உண்டாவதே என்று கருதப்படுமாயின், பாரதியாரின் பாடல்களால் அப் பயணை எளிதில் அடையலாம் வேதாந்த ஆராய்ச்சி செய்யவர்கள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்காத காரணத்தால், அந்தச்சாஸ்திரத்தை மிகக் கடினமான தென்று சிகிச்சை நேரிடுகிறது. ஆனால், பாரதியார் அதி நுட்பமான வீஷயங்களையும் யாரும் அறியும்படி எளிய நடையில் விளாக்கிக் காட்டுகிறார். வேதாந்த நுல்கள் பெறும்பாலும் மனித வாழ்க்கையின் அந்தத்தையும், மனிதர்களுக்கு நேரிடும் பினி மூப்பு முதலிய கேடுகளையும் பற்றி விசேஷமாக முறையிடுவதால், நமக்கு வெள்ளிக் வீஷயங்களில் ஊக்கம் குன்றிப் போவதுடன் நம் வாழ்நாளில் வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால்,

“நெஞ்சிற் கவலை சிதமும் பயிராக்கி
அஞ்சி யுயிர் வாழ்த லறியாமை” என்றும்

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய்—எங்கள்
இறைவா, இறைவா, இறைவா”—என்றும்,

“துன்பமே யியற்கை யெனும்
சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்
யாவு மவள் தருவாள்”—என்றும்

பாடிய கவியைப் படிக்கும் யாருக்குத்தான் மனத்தளர்ச்சி
எற்படும்?

பாரதியார் அத்வைதக்கொள்கையில் பூரணநம்பிக்கை
யுள்ளவர் :—

“முன்னோர்க் கௌவல்வையிருங் கடவு ஹன்றூர்
முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்
அன்னோர்களுறைத்த தன்றிச் செய்கையில்லை
அத்வைத ஸ்லீகண்டால் மரண முன்டோ ?”

இக்கொள்கையைக் கைக்கொண்டவர் உலகத்துள்ள
எவ்வுயிரிடத்தும் அன்பு பாராட்டுவது வியப்பன்று :—

“சரமிலா நெஞ்சடையார் சிவனைக் காணூர்
எப்போதும் அருளை மனத்திசைத்துக் கொள்வாய்”
“உள்ளதொலா மோ ரூயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ—மனமே
வெள்ளமெனப் பொழி தண்ணரு எாழ்ந்தபின்
வேதனை யுண்டோ டா ?”

பாரதியாரின் வேதாந்தப் பாடல்களின் பெருமையை
இம்மாதிரியான ஒரு சிறு முன்னுரையில் எழுதுவது சாத்திய
மன்று.ஆனால், ஒன்று மாத்திரம் உறுதியாகச் சொல்லலாம்.
அவர் எழுதியிருக்கும் “சங்கு,” “ஒளியும் இருஞும்,”
“பகைவனுக் கருள்வாய்,” “தெளிவு” போன்ற பாடல்
களைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஞானிகள் கூட்டத்தில்
பாரதியார் மிகச் சிறந்தவரென்றும், அவர் வாக்கு தெய்வ
வாக்கு என்றும் கருதுவார்களன்பது நிச்சயம்.

பாரதி பிரக்ராலயத்தார்.

பொருள்க்கம்

பக்கம்.

1.	மாயையைப் பழித்தல்	1
2.	அச்சமில்லை	2
3.	சங்கு	4
4.	அறிவே தெய்வம்	4
5.	அழகுத் தெய்வம்	6
6.	ஐவன் முக்கு	8
7.	ஜய பேரிகை	9
8.	அல்லா	10
9.	யேசு கிருஸ்து	11
10.	கற்பனை யூர்	12
11.	நங்தலாலா	14
12.	சொல்	15
13.	ஸ்ரீ ஸ்தோமம்—ஞானபாநு	17
14.	ஒளியும் இருஞோம்	18
15.	கடமை	19
16.	விடுதலை (1)	20
17.	விடுதலை (2)	21
18.	விடுதலை—சிட்டுக் குருவி	22
19.	விடுதலை வெண்பா	22
20.	மனப் பாண்	24

	பக்கம்
21. நெஞ்சொடு சொல்வது	25
22. மனமே	27
23. மனத்திற்குக் கட்டளை	29
24. மனத்திற்கு	29
25. பகைவனுக் கருள்வாய்	29
26. தெளிவு	31
27. ஆத்ம ஜயம்	32
28. பரசிவ வெள்ளம்	32
29. பொய்யோ? மெய்யோ?	37
30. நான்	40
அனுபந்தம் 1.	
பாடல் முதற் குறிப்பகராதி	42
அனுபந்தம் 2.	
குறிப்புரை	44

வேதாந்தப் பாடல்கள்

1. மாயையைப் பழித்தல்

ராசம்—காம்போதி] [தாளம்—ஆடி.

1. உண்மை யறிந்தவ ருன்னைக் கணிப்பாரோ
மாயையே—மனத்

திண்மையுள்ளாரைந் செய்வது
மொன்றுன்டோ—மாயையே.

2. எத்தனைகோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே—நீ

சித்தத் தெளிவெனுங் தீயின்முன்
நிற்பாயோ—மாயையே.

3. என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றுய்
கெட்ட மாயையே—நான்
உன்னைக்கெடுப்ப துறுதியென்
நேயுணர் மாயையே.

4. சாகத்துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே—இந்தத்
தேகம்பொய் யென்றுணர் தீரரை யென்
செய்வாய்—மாயையே.

5. இருமை யழிந்தபின் எங்கிருப் பாயற்ப
மாயையே—தெளிந்
தொருமை கண்டார் முன்ன மேஷாது
நிற்பையோ—மாயையே.

வேதாந்தப் பாடல்கள்

6. நீதரு மின்பத்தை நேரென்று கொள்வதே
மாயையே—சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை—மாயையே.
7. என்னிச்சை கொண்டுளை யெற்றி விட
வல்லேன் மாயையே—இனி
உன்னிச்சை கொண்டுடனக் கொண்றும்
வராது காண்—மாயையே.
8. யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே—உன்றன
போர்க்கஞ்சு வேனே பொடியாக்குவே
னுண்ணை—மாயையே.

2. அச்சமில்லை

(பண்டாரப்பாட்டு)

அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

1. இச்சகத்து வோரெலாம்
எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணி நம்மைத்
தூறு செய்த போதினும்.
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.

அச்சமில்லை

பிச்சை வாங்கி யண் னும் வாழ்க்கை
பெற்று விட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளொலாம்
இமங்கு விட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.

2. கச்சனிந்த கொங்கை மாதர்
கண் கள் வீசு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
நச்சை வாயி வேகொணர்ந்து
நண்ப ருட்டு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற்
படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.

3. சங்கு

1. செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனித ரவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றின் கூதேடா சங்கம்.
2. இத்தரை மீதினி லேயிங்த நாளினில்
இப்பொழுது தேழுக்கி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றின் கூதேடா சங்கம்.
3. பொய்யறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தி வெறிந்தே
ஜயுற லின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றின் கூதேடா சங்கம்.
4. மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே
செய்யறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்களாமென்றின் கூதேடா சங்கம்.

4. அறிவே தெய்வம்

கண்ணிகள்

1. ஆயிரங் தெய்வங்க ஞன்டென்று தேடி
அலையு மறினிலீகாள்—பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேள்ளோ?

அறிவே தெய்வம்

2. மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள்—எத
ஊடுங்குரேங்கு மறிவொன்றே தெய்வமென்
ரேது யறியீரோ?
3. சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேள்ரோ?—பல
பித்த மதங்களி வேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?
4. வேடம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
வேதம் புகன் றிடுமே—ஆங்கோர்
வேடத்தை நீருண்மையென்று கொள்வீரன்றுவ்
வேத மறியாதே.
5. நாமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
நான் மறை கூறிடுமே—ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள்வீரன்றுங்
நான் மறை கண்டிலதே.
6. போந்தங்கள் பலவும் பராசக்தி
பூனு நிலையாமே—ஹப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
7. கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டு மறைகளெல்லாம்—நீவிர்
அவலை நினைந்துமிட மெல்லுதல் போலிங்
கவங்கள் புரிவீரோ?

வேதாங்குப் பாடல்கள்

8. உள்ள தனைத்திலு முள்ளொளியாகி
யொளிர்ந்திடு மான்மாவே—இங்கு
கொள்ளற் கரிய பிரமமென் நேமதை
சூவுதல் கேள்வோ?
9. மென்னப் பலதெய்வாம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த் துப—பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மதை
காட்டவும் வல்லீரோ?
10. ஒன்று பிரம முள துண்மை யஃதுன்
உணர் வெனும் வேதமெலாம்—என்றும்
ஒன்று பிரம முள துண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

5. அழகுத் தெய்வாம்

1. மங்கியதொர் நிலவினிலே
கனவிலிது கண்டேன்
வயதுபதி னறிருக்கும்
இளவயது மங்கை
பொங்கிவரும் பெருங்லவு
போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும்
போற்றவருங் தோற்றம்
துங்கமணி மின் போலும்
வடிவத்தாள் வங்கு
தூங்காதே யெழுங்கென்னினப்
பாரென்று சொன்னாள்.

அழகுத் தேய்வம்

அங்கதனிற் கணவிழித்தேன்

அட்டாவோ ! அட்டா !

அழகென்னுங் தெய்வங்தான்

அதுவென்றே யறிந்தேன்.

2. யோகங்தான் சிறந்ததுவோ

தவம் பெரிதோ என்றேன் ;

யோகமே தவம் தவமே

யோகமென வுரைத்தாள்.

ஏகமோ பொருளன்றி

இரண்டாமோ என்றேன் ;

இரண்டுமாம் ஒன்று மாம்

யாவுமாம் என்றான்.

தாகமறிந் தீயுமருள்

வான்மழைக்கே யுண்டோ ?

தாகத்தின் துயர் மழைதா

னறிந்திடுமோ வென்றேன்.

வேகமுடன் அன்பினையே

வெளிப்படுத்தா மழைதான்

விருப்புடனே பெய்குவது

வேறுமோ என்றான்.

3. காலத்தின் விதி மதியைக்

கடங்திடுமோ என்றேன் ;

காலமே மதியினுக்கோர்

கருவியா மென்றான்.

வேதாந்தப் பாடல்கள்

குாலத்தில் விரும்பியது
நண்ணுமோ என்றேன் ;
நாவிலே ஒன்றிரண்டு
பவித்திடலா மென்றான்.

சலத்தில் விடுவதுண்டோ
எண்ணாத்தை யென்றேன் ;
எண்ணீருல் எண்ணியது
நண்ணுங்கா ஜென்றான்.
மூலத்தைச் சொல்லவோ
வேண்டாமோ என்றேன் ;
முகத்திலருள் காட்டினால்
மோகமது தீர்ந்தேன்.

6. ஜீவன் முக்தி

ராகம்—கமால். தாளம்—ஆகி
பல்லவி

ஜயமுண்டு பயமில்லை மனமே—இந்த
ஜம்மத்திலே வீடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)
அநுபல்லவி
பயனுண்டு பக்தியினுலே—நெஞ்சிற
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)

சரணங்கள்

1. புயமுண்டு குன்றத்தைப் போலே—சக்தி
பொற் பாதமுண்டதன் மேலே
நியம மெல்லாம் சக்தி நினை வன்றிப் பிறிதில்லை ;
நெறியுண்டு ; குறியுண்டு ; குலசக்தி வெறியுண்டு.

ஜய பேரிகை

2. மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்—தெய்வ வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு; தொழிலுக்கு வினைவுண்டு; குறை விசனப் பொய்க் கடலுக்குக்குமரன்கைக் [வில்லை களையுண்டு. (ஜய)
3. அலைபட்ட கடலுக்கு மேலே—சக்தி அருளன்னுங் தோணி யினாலே தொலையெட்டிக் கரையற்றுத் துயரற்று விடு துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடி [பட்டுத் தொட்டு. (ஜய)]

7. ஜய பேரிகை

பல்லவி

ஜய பேரிகை கொட்டா—கொட்டா
ஜய பேரிகை கொட்டா!

சரணங்கள்

1. பயமெனும் பேய்தனை யடித்தோம்—பொய்மைப் பாம்பைப் பிளங் துயிரைக் குடித்தோம் விய னுல கனித்தையும் அமுதென நுகரும் வேதவாழ்வினைக்கைப்பிடித்தோம்.(ஜயபேரிகை)
2. இரவியி னெளி யிடைக் குளித்தோம்—ஓளி யின் னமுதினை யுண்டு களித்தோம் கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடு நடுங்க விழித்தோம். (ஜயபேரிகை)

வேதாந்தப் பாடல்கள்

3. காக்கை, குருவி யெங்கள் ஜாதி—நீள்
 கடலு மலையு மெங்கள் கூட்டம்
 நோக்குங் திசை யெலாம் நாமன்றி வேறில்லை;
 நோக்க நோக்கக் களி யாட்டம். (ஜய பேரிகை)
-

8. அல்லா

பல்லவி

அல்லா, அல்லா, அல்லா !

சரணங்கள்

1. பல்லாயிரம்பல்லாயிரம்கோடி கொடியண்டங்கள்
 எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி
 வானிலே
 நில்லாது சமுன்றோடு நியமஞ் செய்தருள்
 நாயகன்
 சொல்லாலு மனத்தாலுக் தொட— ரொனுத
 பெருஞ்சோதி !
 (அல்லா, அல்லா, அல்லா !)

2. கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ
 ராயினும்
 பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும்
 கல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
 எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங்
 கெடச் செய்பவன்
 (அல்லா, அல்லா, அல்லா !)
-

9. யேசு கிறிஸ்து

தீய ஒழுக்கத்தில் நின்ற மேரி மக்தலேன் என்பாள் யேசு கிறிஸ்துவை அடைந்து, தனது ஒழுக்கத்திற்காகப் பரிதபித்து, தன்னைக் கடையேற்ற வேண்டுமென்று வேண்டினான். யேசுவும் அவனுக்கு அருள் புரிந்தார். யேசு புதைக்கப்பட்ட மூன்றாம் நாள் அவர் உடம்புடன் எழுங்கு விண்ணே கின்தை மேரி மக்தலேன் கண்ணால் கண்டு பிறருக் கறிவித்ததாய்க் கிறிஸ்து புராணம் கூறுகிறது. இக் கதையையே இங்கு விளக்கியிருக்கிறது.

1. ‘சசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுங்கு துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் ;
நேச மா மரியா மக்தலேநா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள் ?’
தேசத்தீர் ! இதன் உட்பொருள் கேளீர் :
தேவர் வந்து நமக்குட் புகுங்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

2. அன்பு காண் மரியா மக்தலேநா,
ஆவி கானுநிதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும் ;
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை
அன்பெனும் மரியா மக்தலேநா
ஆஹ ! சாலப் பெருங்களி யீஃதே.

வேதாந்தப் பாடல்கள்

3. உண்மையென்ற கிலுவவயிற் கட்டி
 உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,
 வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
 வான் மேனியில் அங்கு விளங்கும்
 பெண்மை காண் மரியா மக்தலேநா,
 பேனும் நல்லறம் யேசு கிறிஸ்து.
 நுண்மை கொண்ட பொருளிது கண்ஹர்
 நொடியிலிஂது பயின்றிடலாகும்.
-

10. கற்பனை யூர்

‘ஜாஸ் ஸ்கர்’ என்ற ஆங்கிலப் புலவன் ‘நகஷ்டர் தூதன்’
 என்ற பத்திரிகையில் பிரசுரித்த “The Town of
 Let's Pretend” என்ற பாட்டின் மோழிபேயரிப்படு.]

1. கற்பனை யூரென்ற நகருண்டாம்—அங்கு
 கந்தர்வர் விளையாடு வராம்.
 சொப்பன் நாடென்ற சுடர்நாடு—அங்கு
 குழந்தவர் யாவர்க்கும் பேருவகை.
2. திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்—இது
 ஸ்பானியக் கடவில் யாத்திரை போம்.
 வெரு வுற மாய்வர் பலர் கடவில்—நாம்
 மீளவு நம்மூர் திரும்பு முன்னே.
3. அங்ககர் தனிலோ ரிளவரசன்—நம்மை
 அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
 மன்னவன் முத்தமிட்டெழுப்பிடவே—அவன்
 மனைவியு மெழுங் தங்கு வந்திடுவாள்.

கற்பனை யூர்

4. எக்காலமும் பெரு மகிழ்ச்சி யங்கே
எவ்வகைக் கவலையும் போரு மில்லை;
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம்—அங்கு
பதுமை கைக் கிண்ணத்தி வளித்திடவே.
5. இன்னமுதிற் கது தேராகும்—நம்மை
யோவான் விடுவிக்க வரு மளவும்
நன்னாக ரதனிடை வாழுங்கிடுவோம்—நம்மை
நலிந்திடும் பே யங்கு வாராதே.
6. குழந்தைகள் வாழுங்கிடும் பட்டணங் காண—
கோல் பந்து யாவிற்கு முயிருண்டாம் [அங்கு
அழகிய பொன்முடி யரசிகளாம்—அன்றி
அர சிளங் குமரிகள் பொம்மை யெலாம்.
7. செங் தோ லசரைனைக் கொன் றிடவே—அங்கு
சிறு விறகெல்லாம் சுடர் மணி வான்.
ஸங்தோஷத்துடன் செங்கலையும்—அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனை கட்டுவோம்.
8. கள்ள ரவு வீட்டினுட் புகுங்கிடவே—வழி
காண்பதிலா வகை செய் திடுவோம்—ஓ !
பிள்ளைப் பிராயத்தை இழங்கிரே !—நீர்
பின்னு மந் சிலைபெற வேண்டுரோ ?
9. குழந்தைகளாட்டத்தின் கனலை யெல்லாம்—
கோல நன்னுட்டிடைக் காண்பீரே ; [அங்கு
இழந்த நல் லின்பங்கள் மீட்குறலாம்—நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.

வேதாந்தப் பாடல்கள்

தூநிப்பு :—இதன் பொருள் : கற்பனை நகர மென்பது சித்தத்தில் குழந்தை ஸ்லீ பெறுவதை இங்கு குறிப்பிடுகிறது. ‘யோவான்’ என்பது குமார தேவனுடைய பெயர். ‘அக்கடவுள் மனிதனுக்குள்ளே ஸ்லீபெற்று, மனிதன் மோக்ஷ மடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்’ என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லி யிருக்கும் பொருளை இட்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுங் துறங்குவிட்டு உலகத்தை வெறுமே ஸ்லீயாகக் கருதினு வன்றி மோக்ஷம் எய்தப் படாது.

11. நந்தலாலா

ராகம்—யதுதல காம்போதி. தாளம்—ஆதி.

1. காக்கைச் சிறகினிலே நந்தலாலா—நின்றன் கரிய நிறங் தோன்று தையே நந்தலாலா ;
2. பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா—நின்றன் பச்சை நிறங் தோன்று தையே நந்தலாலா ;
3. கேட்கு மொவியிலெல்லாம் கந்தலாலா—நின்றன் கீத மிசைக்குத்தா நந்தலாலா ;
4. தீக்குள் விரஸீ வைத்தால் நந்தலாலா—நின்னீத் திண்டு மின்பங் தோன்றுத்தா நந்தலாலா.

12. சொல்

சோல் ஓன்று வேண்டும். தேவ சக்திகளை நம்மள்ளே நிலைபேறச் செய்யும் சோல் வேண்டும்.

1. தேவர் வருகவேன்று சொல்லுவதோ?—ஒரு செம்மைத் தயிழ் மொழியை நாட்டினால் ஆவலறிந்து வருவீர் கொலோ?—உம்மையன்றி யொரு புகலு மில்லையே.
2. ‘ஒம்’என்றுரைத்து வீடிற்போதுமோ?—அதில் உண்மை பொரு எறிய லாகுமோ? தீமையனைத்து மிறங்தேகுமோ?—என்றங்கித்தங் தெளிவு நிலை கூடுமோ?
3. ‘உண்மை யொளிர்க்கவென்று பாடவோ?—அதில் உங்களாருள் பொருந்தக் கூடுமோ? வண்மை யுடையதொரு சொல்லினால்—உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்.
4. “தீயையகத்தினிடை மூட்டுவோம”—என்று செப்பு மொழி வலிய தாகுமோ? சுயைக் கருடநிலை யேற்றுவீர்—ஏம்மை என்றுங் துயர மின்றி வாழ்த்துவீர்.
5. வான மழை பொழிதல் போலவே—நித்தம் வந்து பொழியு மின்பங் கூட்டுவீர் கானை யழித்து மனை கட்டுவீர்—துன்பக் கட்டுச் சிதறிவிழு வெட்டுவீர்.

வேதாந்தப் பாடல்கள்

6. வீரியு மறிவு சிலை காட்டுவீர—அங்கு
வீழுஞ் சிறுமைகளை யோட்டுவீர
தெரியு மொளிவிழியை நாட்டுவீர—நல்வ
தீரப் பெருங் தொழிலிற் பூட்டுவீர.
 7. மின்ன லணைய திற லோங்குமே—உயிர்
வெள்ளங் கரையடங்கிப் பாடுமே
தின்னும் பொரு ஸமுத மாகுமே—இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே.
 8. தெய்வக் கனல் விளைந்து காக்குமே—நம்மைச்
சேரு மிரு ஸழியத் தாக்குமே.
கை வைத்தது பசும் பொன் னகுமே—பின்பு
காலன் பய மொழிந்து போகுமே.
 9. ‘வலிமை, வலிமை’யென்று பாடுவோம்—என்
வாழுஞ் சுடர்க் குலத்தை நாடுவோம் [றும்
கலியைப் பிளங்கிடக் கை யோங்கினேும்—
கவலை யிருள ணைத்து நீங்கினேும். [நெஞ்சிற்
 10. ‘அமிழ்தம் அமிழ்தம்’என்று கூவுவோம்—ஷத்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழிற் பழமறையைப் பாடுவோம்—என்றுங்
தலைமை பெருமைபுகழ் கூடுவோம்.
-

13. ஸ்தோமம்—ஞானபாநு

1. திருவளர் வாழ்க்கை, சீர்த்தி, தீரம்,
நல்லறிவு, வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை
யென்ப வெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக
முழுது மெங்கள்
பெருமைதா ஸிலவி நிற்கப் பிறந்தது
ஞானபாநு.
 2. கவலைகள் சிறுமை, நோவு, கைதவம்,
வறுமைத் துண்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம்
புலைமை யச்சம்,
இவை யெலாம் அறிவிலாமை என்பதோர்
இருளிற் பேயாம்.
நவமுறு ஞானபாநு நண்ணுக ;
தொலைக் பேய்கள்.
 3. அனைத்தையுங் தேவர்க் காக்கி, அறத்தொழில்
செய்யு மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது
நெருப்புத் தேயவம் ;
தினத்தொளி ஞானங் கண்டூர் ; இரண்டுமே
சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென்
நிசைக்கும் வேதம்.
- வே. 2 [17]

வேதாந்தப் பாடல்கள்

4. பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற
வோங்கு மாங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே
வெற்றி யெய்தும் ;
திண்ணிய கருத்தினேடும் சிரித்திடு
முகத்தினேடும்
நண்ணிடு ஞானபாநு, அதனை நாம்
நன்கு போற்றின்.

14. ஒளியும் இருஞும்

1. வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை ஸீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுங் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்ற னுளத்தினில் மட்டும்
வந்து சிற்கும் இருளிது வென்னே !

2. சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம்
தோன்றி யெங்குங் திரைகொண்டு பாய,
சோதி யென்னும் பெருங்கடல், சோதிச்
குறை, மாசறு சோதி யணக்தம்,

கடமை

சோதி யென்னு நிறைவீல் துவகைச்
 சூழ்ந்து நிற்ப, ஒரு தனி நெஞ்சம்
 சோதியன்ற தொர் சிற்றிருள் சேரக்
 குமைங்து சோரும் கொடுமையி தென்னே !

3. தேமலர்க்கொ ரமுதன்ன சோதி,
 சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
 காமமுற்று நிலத்தொடு நீருங்
 காற்று நன்கு தழுவி நகைத்தே
 தாமயங்கி நல் வின்புறுஞ் சோதி,
 தரணி முற்றுங் ததும்பி யிருப்ப,
 திமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
 சிறிய நெஞ்சங் தியங்குவ தென்னே !

4. நீர்ச்சைக் கணம் மின்னுற்ற நிலக,
 நெடிய குன்றம் நகைத் தெழில் கொள்ள,
 கார்ச்சடைக்கரு மேகங்க ளெல்லாம்
 கணகமொத்துச் சுடர்கொண்டுலாவ,
 தேர்ச்சி கொண்டுபல் சாத்திரங் கற்றுங்
 தெவிட்டொ ணுத நல்லின்பக் கருவாம்
 வேர்ச்சுடர் பரமாண பொருள் கேட்டும்
 மெலிவொர் நெஞ்சிடை மேவுதலென்னே !

15. கடமை

கடமை புரிவா ரின்புறுவார்
 என்னும் பண்டைக் க்கைத் தேவேணும்;
 கடமை யறியோம் தொழிலறியோம்;
 கட்டென் பதனை வெட்டென் போம்;

வேதாந்தப் பாடல்கள்

மடமை, சிறுமை, துன்பம், பொய்
வருத்தம், நோவு, மற்றிலை போல்
கடமை கிணவுங் தொலைத் திங்கு
கணியுற் றென்றும் வாழ்க்குவமே.

16. விடுதலை (1)

1. இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இனப் நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஓளடத் மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

வேறு

2. மானுட ருமா விடினும் வித்து நடா விடினும்
வரம்புகட்டாவிடினுமான்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள்
வகை வகையா நெற்கள் புற்கள் மலிந் திருக்கு
மன்றே?

யா னெதற்கு மஞ்சகிளேன், மானுடரே, நீவிர்
என் மத்தைக் கைக் கொண்மின்; பாடுபடல்

வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை

கொடுக்கும்;

உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல்

கண்மார்.

17. விடுதலை (2)

ராகம்—நாட்டை

பல்லவி

வேண்டுமடி யெப்போதும் விடுதலை, அம்மா!

சரணங்கள்

1. தூண்டு மின்ப வாடை வீச துய்ய தேன் கடல் சூழ நின்ற தீவி வங்கு சோதி வானவர் சன்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுன்டு நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய, [குலவ நினைத்திடுமின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி)]
2. விருத்திராதி தானவர்க்கு மெலிவதின்றியே[றியே விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன் பொருத்த முறஙல் வேத மோர்ந்து பொய்மை தீர, மெய்மை நேர வருத்த மறிய வறுமை யொழிய வையமுழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி)]

3. பண்ணில் இனிய பாடலோடு பாடு மொளி யெலாம் பாரில் எம்மை யுரிமை கொண்டு பற்றி நிற்கவே நண்ணி யமரர் வெற்றிக்கற நமது பெண்கள் அமரர் கொள்ள வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாழும் உவகை துள்ள (வேண்டுமடி)

18. விடுதலை—சிட்டுக்குருவி

பல்லவி

விட்டு விடுதலை யாகி ஸ்ர்பா யின்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

சரணங்கள்

1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் வீரரவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்கு மிவ்
வானேளி யென்னு மதுவின் சுவை யுண்டு
(விட்டு)
 2. பெட்டையி னேடின்பம் பேசிக் களிப்புற்று
தீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ் வெய்தி
முந்த வணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
 3. முற்றத்திலேயுங் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தொங்கிப் பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)
-

19. விடுதலை வெண்பா

1. சக்தி பதமே சரணைன்று நாம் புகுந்து
பக்தியினுற் பாடிப் பலகாலும்—முக்திஸ்லை
காண்போ மதனுற் கவலைப் பினி தீர்ந்து
ழண்போம் அமரப் பொறி.

விதேலை வெண்பா

2. பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து
தெய்வ
வெறிகொண்டா ஸாங்கதுவே வீடாம்—நெறி
கொண்ட
வையமெலாங் தெய்வ வளியன்றி வேறில்லை
ஐயமெலாங் தீர்ந்த தறிவு.
3. அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்—குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.
4. வேலைப் பணிந்தால் விடுதலையாம் ; வேல்முருகன்
காலைப் பணிந்தாற் கவலைபோம்—மேலறிவு
தன்னுலே தான்பெற்று சக்தி சக்தி சக்தியென்று
சொன்னு வதுவே சகம்.
5. சகத்தினை நான் வேண்டித்தொழுதேன் ; எப்போ
தும்
அகத்தினிலே துன்புற்றமுதேன்—யுகத்தினி
மாறுதலைக் காட்டி வலிமைநெறி காட்டி. [லோர்
ஆறுதலைத் தந்தா எவன்.

20. மனப் பெண்

மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
 ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
 அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
 நன்றையே கொள்ளளிற் சோர்ந்துகை நழுவு
 வாய்

விட்டுவி டென் றதை விடாதுபோய் விழுவாய்
 தொட்டதை மீள மீளவுங் தொடுவாய்
 புதியது காணிற் புலன்மின் திடுவாய்
 புதியது விரும்புவாய் புதியதை யஞ்சவாய்
 அடிக்கடி மதுவினை யனுகிடும் வண்டுபோல்
 பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
 பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
 புதுமை காணே மெனப் பொருமுவாய், சீச்சி !
 பின்ததினை விரும்புங் காக்கையே போல
 அழுகுதல், சாதல், அஞ்சதல் முதலிய
 இழபொருள் காணில் விரைந்தது விசைவாய்
 அங்கனே
 என்னிடத் தென்று மாறுத லில்லா
 அன்பு கொண் டிருப்பாய், ஆவி காத்திடுவாய்,
 கண்ணேர் கண்ணைய்க் காதின் காதாய்ப்
 புலன் புலப்படுத்தும் புலனு யென்னை
 உலக வருளையில் ஓட்டுற வகுப்பாய்,
 இன்பெலாங் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
 இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,
 இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்

நெஞ்சோடு சொல்வது

இன்பமென் ரெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாங் தொளைப்பாய்
தன்பின் னிற்குங் தனிப்பரம் பொருளைக்
காணவே வருங்குவாய், காணெனிற் காணுய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி யறிவாய்,
பொதுங்கில் யறியாய், பொருளையுங் காணுய்,
மனமெனும் பெண்ணே ! வாழி நீ கேளாய்
நின்னெனுடை வாழு நெறியுங்கள் கறிந்திடேன் ;
இத்தனை நாட்போல் இனியுங்கள் னின்பமே
விரும்புவன் ; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன் ; முத்தியுங் தேடுவேன் ;
உன் விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன் றனக் கின்ப மோங்கிடச் செய்வேன்.

21. நெஞ்சொடு சொல்வது

- அன் னுமொரு முறைசொல்வேன், பேதைநெஞ்சே,
எதற்கு மினி யுளைவதிலே பயனென்றில்லை ;
முன்னர் நம திச்சையினுற் பிறங்கோயில்லை ;
முதலிறுதி யிடைநமது வசத்திலில்லை ;
மன் னுமொரு தெய்வத்தின் சக்தியாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய் ;
பின்னை யொரு கவலையுமிங் கில்லை நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்.

வேதாந்தப் பாடல்கள்

2. வினையாத வினை வெல்லாம் விளைந்து கூடி
 வினைத்தபயன் காண்பதவள் செய்கையன்றே ?
 மனமார வுண்மையினைப் புரட்டலாமோ ?
 மஹாசக்தி செய்த நன்றி மறக்கலாமோ ?
 எனையானு மாதேவி, வீரர் தேவி,
 இமையவருங் தொழுங்தேவி, எல்லைத் தேவி,
 மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குங் தேவி,
 மறரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே.
3. சக்தியென்று புகழ்ந்திடுவோம், முருகனென்போம்,
 சங்கரனென்றுரைத்திடுவோம், கண்ணனென்போம்,
 நித்தியமிங் கவள்சரணே நிலை யென்றெண்ணி,
 நினக்குள்ள குறைகளெலாங் தீர்க்கச்சொல்லி,
 பக்தியினுற் பெருமையெலாங் கொடுக்கச் சொல்லி,
 பசி பிணிக ஸில்லாமற் காக்கச் சொல்லி,
 உத்தமங்களென்றிகளிலே சேர்க்கச் சொல்லி
 உலகளந்த நாயகிதா ஞரைப்பாய், நெஞ்சே.
4. ' செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்,
 சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,
 கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்,
 கருணையினு லையங்கள் கொடுக்க வேண்டும்,
 தொல்லை தரு மகப்பேயைத் தொலைக்கவேண்டும்,
 துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
 நல்ல வழி சேர்ப்பித்துக் காக்கவேண்டும்;
 நமோ நம ஒம் சக்தி ' யென நவிலாய் நெஞ்சே.

மனமே

5. பாட்டினிலே சொல்லுவது மவள் சொல்லாகும் ;
 பயனன்றி யுரைப்பாளோ? பாராய், கெஞ்சே !
 கேட்டது நீ பெற்றிடுவாய், ஓயயில்லை ;
 கேடில்லை, தெய்வமுண்டு, வெற்றி யண்டு ;
 மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி
 வேதத்தின் முடியினிலே வினங்கும் சக்தி,
 நாட்டினிலே சனகனைப்போல் நமையுஞ் செய்தான் ;
 நமோ நம, ஒம் சக்தியென நவிலாய் நெஞ்சே.

22. மனமே

1. கண்ணன் திருவடி
 எண்ணுக மனமே
 திண்ணம் அழியா
 வண்ணங் தருமே.
2. தருமே சிதியும்
 பெருமை புகழும்
 கருமா மேரிப்
 பெருமா னிங்கே.
3. இங்கே யமரர்
 சங்கங் தோன்றும்
 மங்குங் தீமை
 பொங்கும் நலமே.
4. நலமே நாடிற்
 புலவீர் பாஹர்
 நிலமா மகளின்
 தலைவன் புகழே.

வேதாந்தப் பாடல்கள்

5. புகழ்வீர் கண்ணன்
தகைசே ரமர்
தொகையோட்சரப்
பகைதீர்ப் பதையே.
6. தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர்
பார்ப்பார் தவமே.
7. தவரு துணர்வீர்
புவியீர் மாலும்
சிவனும் வானேர்
எவரும் ஒன்றே.
8. ஒன்றே பலவாய்
ஷின்றேர் சக்தி
என்றுங் திகழும்
குன்று வொளியே.

23. மனத்திற்குக் கட்டளை

பேயர் யழலுஞ் சிறுமனமே
 பேணே யென் சொல் இன்று முதல்
 நீயா யொன்றும் நாடாதே
 நின்து தலைவன் யானே கான்
 தாயாம் சக்தி தாளினிலும்
 தருமமெனயான் குறிப்பதிலும்
 ஒயாதே நின் றுழைத்திடுவாய்
 உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

24. மனத்திற்கு

சென்றதினி மீளாது, முடரே, ஸீர்
 எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
 கொன் றழிக்கும் கவலை யெனும் குழியில் வீழ்ந்து
 குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண
 [டாம்.

இன்று புதி தாய்ப் பிறங்கோம் என்று நீவீர்
 எண்ணமதைத்தின்னமுற இசைத்துக்கொண்டு
 தின்று விளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
 திமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

25. பகைவனுக் கருள்வாய்

பகைவனுக் கருள்வாய்—நன்னெங்கே
 பகைவனுக் கருள்வாய்.

1. புகை நடுவினில் தீயிருப்பதைப்
 பூமியிற் கண்டோமே—நன்னெங்கே
 பூமியிற் கண்டோமே.

வேதாந்தப் பாடல்கள்

பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றுன்—நன்னென்றுசே
பரமன் வாழ்கின்றுன். (பகைவனு)

2. சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ—நன்னென்றுசே
குப்பையிலே மலர் கொஞ்சங் குருக்கத்திக்
கொடி வளராதோ?—நன்னென்றுசே (பகைவனு)
3. உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ள நிறைவாமோ?—நன்னென்றுசே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனுமோ?—நன்னென்றுசே (பகைவனு)
4. வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?—நன்னென்றுசே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவானென்ற
சாத்திரங் கேளாயோ?—நன்னென்றுசே (பகைவனு)
5. போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போல வந்தானுமவன்—நன்னென்றுசே
நேருக் கருச்சனன் தேரிற் கசை கொண்டு
நின்றதுங் கண்ணனன்றே?—நன்னென்றுசே (பகைவனு)
6. தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்—நன்னென்றுசே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்—நன்னென்றுசே (பகைவனு)

26. தெளிவு

1. எல்லா மாகிக் கலந்து ஈறைந்தபின் ஏழைமை யுண்டோடா?—மனமே பொல்லாப் புழுவினைக் கொல்ல ஈனித்தபின் புத்தி மயக்கமுண்டோ?
 2. உள்ள தெலாமோ ரூபிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவ துண்டோ?—மனமே! வெள்ள மெனப் பொழி தண்ணீரு ளாழுந்தபின் வேதனை யுண்டோடா?
 3. சித்தினியல்பு மதன்பெருஞ் சத்தியின் செய்கையுங் தேர்ந்துவீட்டால்,—மனமே! எத்தனை கோடி யிடர்வங்து சூழினும் எண்ணீஞ்சு சிறிது முண்டோ?
 4. செய்க செயல்கள் சிவத்திடை ஈன்றெனத் தேவ னுரைத்தனனே;—மனமே! பொய்கருதாம லதன்வழி சிற்பவர் ஷல மஞ்ச வரோ?
 5. ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் தினைப்பவர் கச்சமு முண்டோடா?—மனமே! தேன்மடை யிங்கு திறந்தது கண்டு தேக்கித் திரிவ மடா!
-

27. ஆக்ம ஜயம்

1. கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?—அட,
மன்னில் தெரியுது வானம், அது நம் வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பலநானு முயன்றின்
கிறுதியிற் சோர்வோமோ?—அட,
விண்ணிலும் மன்னிலும் கண்ணிலும் எண்ணி இரு
மேவு பரா சக்தியே.

 2. என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ—
தன்னை வென்றுலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுனர்ந்த பின்னும்
தன்னை வென்றுஞும் திறமை பெரு திங்கு
தாழ்வற்று சிற்போமோ?
-

28. பரமசிவ வெள்ளம்

1. உள்ளும் புறமுமா
யுள்ளதெலாங் தரஞ்ஞும்
வெள்ளமொன்றுண் டாமதனைத்
தெய்வமென்பார் வேதியரே.

பரமசிவ வேள்ளம்

2. கானுவன நெஞ்சிற்
கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும்
பிறப்பதந்த வெள்ளத்தே.
3. எல்லைப் பிரி வற்றதுவாய்
யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றுகினு
ரென்றுமய லெய்துவதாய்.
4. வெட்டவெளி யாயறிவாய்
வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள்
கூட்டிப் பிரிப்பதுவாய்.
5. தூல வணுக்களாய்ச்
குக்குமமாய்ச் குக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த்
தன்மையெலாங் தானுகி.
6. தன்மையொன்றி லாததுவாய்த்
தானே ஒரு பொருளாய்த்
தன்மை பலவுட்டத்தாய்த்
தான் பலவாய் ஸிற்பதுவே.
7. எங்குமுளான் யாவும்வலான்
யாவுமறி வானென்னவே
தங்கு பல மதத்தோர்
சாற்றுவது மிங்கிதையே.

வேதாந்தப் பாடல்கள்

8. வேண்டுவோர் வேட்கையாய்
வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை
யீட்டுவதாய் சிற்குமிதே.
9. காண்பார் தங் காட்சியாய்க்
காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பாரங் திருக்கும்,
வகுத்துரைக்க வொன்னுதே
10. எல்லாங் தானுகி
யிருந்திடினு மிள்தறிய
வல்லார் சிலரென்பார்
வாய்மையெல்லாங் கண்டவரே.
11. மற்றிதனைக் கண்டார்
மலமற்றூர் துன்பமற்றூர்
பற்றிதனைக் கொண்டார்
பயன்னைத்துங் கண்டாரே.
12. இப்பொருளைக் கண்டார்
இடருக்கோ ரெல்லைகண்டார்
எப்பொருளுங் தாம்பெற்றிங்
கின்பங்கை யெய்துவரே.
13. வேண்டுவ வெலாம் பெறுவார்
வேண்டா ரெதனையுமற்
நீண்டுபுவி யோரவரை
யீசரெனப் போற்றுவரே.

பரமசிவ வெள்ளம்

14. ஒன்றுமே வேண்டா

துலகணைத்தும் ஆனுவர்காண்
என்றுமே யிப்பொருளோ
டேகாந்தத் துள்ளவரே.

15. வெள்ளமடா தம்பி

விரும்பியபோ தெய்தினின
துள்ளமிசைத் தானமுத
ஆற்றுய்ப்ப பொழியுமடா.

16. யாண்டுமிந்த இன்பவெள்ளம்

என்றுங்கின் ஞுள் வீழ்வதற்கே
வேண்டு முபாய
மிகவுமெளி தாகுமடா.

17. எண்ணமிட்டா லேபோதும்

எண்ணுவதே யிவ்வின்பத
தண்ணமுதை யுள்ளே
ததும்பப்ப புரியுமடா.

18. எங்கு சிறைந்திருந்த

சசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப்
போற்றி சின்றுற் போதுமடா.

19. யாதுமா மீசவெள்ள

மென்னுள் சிரம்பியதென்
ரேதுவதே போதுமதை
யுள்ளுவதே போதுமடா.

வேதாந்தப் பாடல்கள்

20. காவித் துணிவேண்டா
கற்றைச் சடை வேண்டா
பாவித்தல் போதும்
பரமங்கிலை யெய்துதற்கே.
21. சாத்திரங்கள் வேண்டா
சதுமறைக் கேளதுமில்லை
தோத்திரங்க வில்லையுளங்
தொட்டு நின்றூற் போதுமடா.
22. தவமொன்று மில்லையொரு
சாதனையு மில்லையடா
சிவமொன்றே யுள்ளதெனச்
கிந்தை செய்தாற் போதுமடா.
23. சந்ததமு மெங்குமெல்லாங்
தானுகி நின்றசிவம்
வங்கதனுகே பாயுதென்று
வாய்சொன்னாற் போதுமடா.
24. நித்தசிவ வெள்ள மென்னுள்
வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ்
சிரத்தை யொன்றே போதுமடா.

29. பொய்யோ? மெய்யோ?

எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மை தான். ஆனால், எல்லாருக்கும், எப்போதும், ஒரே சாஸ்திரம் ஒத்து வராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகிறேன் :—

இரு செல்வர், கிழவனார்; ஒரு வேளை ஆஹாரம் செய்துகொண்டு, லெளகிக விஷயங்களைத் தான் கவனி யாமல், பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு நியம நிஷ்டைகள் ஜப தபங்களுடன் சுந்தர காண்டத்தை யும் கடோப நிஷ்டத்தையும் பாராயணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் விருப்பதே மேலானவழியென்ற கொள்கை இந்தக் கிழவனாருக்குச் சரிப்பட்டு வரும்.

இரு 16 வயது ஏழூப்பிள்ளை; தகப்பனில்லை; வீட்டிலே தாயாருக்கும் தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டு வந்தால் தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம். இவன் மேற் படி சுந்தர காண்ட வழியைப் போய்ப் பிடித்தால் நியாயமாகுமா?

‘இந்த உலகமே பொய்’ என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. ஸந்யாளிகள் இதை ஓயாமல்சொல்லிக்கொண்டிருக்கட்டும்.அதைப் பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும் பத்திலிருப்போருக்கு அந்த வார்த்தை பொருங்குமா? நடுவீட்டில் உச்சரிக்கலாமா? அவச்சொல் வண்ணே?

வேதாந்தப் பாடல்கள்

நமக்குத் தங்கையைத்துவிட்டுப் போனவீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலைபோலே ஸ்ர்கிறுள் மனைவி. நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டுக் கரைந்தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள்; அவள் பொய்யோ? குழந்தைகளும் பொய்தானு? பெற்றவரிடம் கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?

வீடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற் படி சாஸ்திரம் பயன் படாது. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி தத்தம் குல தெய்வங்களை மன்றுடிக் கேட்க வேண்டும். எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்ற முன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் ஸ்லீயாகிய வீடு தானே கிடைக்கும்.

உலகத்தை நோக்கி வினவுதல்

1. ஸ்ர்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம்
சொற்பனங்தானு?—பல
தோற்ற மயக்கங்களோ?

உலகத்தை நோக்கி வினவுதல்

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ?—உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ?

2. வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,

நீங்களெல்லாம்

கானவினோ?—வெறுங்

காட்சிப் பிழைதானே?

போனதெல்லாம்கனவினைப்போற் புதைத்
தழிந்தே போனதனால்

நானுமோர் கணவோ?—இந்த

ஞாலமும் பொய்தானே?

3. காலமென்றே யொருங்கிணவுங் காட்சியென்றே
பலங்கிணவும்

கோலமும் பொய்களோ?—அங்குக்

குணங்களும் பொய்களோ?

சோலையிலே மரங்களெல்லாம் தோன் ருவதோர்
விடையிலென்றால்

சோலை பொய்யாமோ?—இதைச்

சொல்லொடு சேர்ப்பாரோ?

4. காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்
காண்பமன்றே? [லாம்

வீண்படி பொய்யிலே—நித்தம்

வி, தொட்டர்ந்திடுமோ?

வெதாந்தப் பாடல்கள்

காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா
அறுதியில்லை
காண்பது சக்தியாம்—இந்தக்
காட்சி நித்தியமாம்.

(பின்னாலை :—முதற் பாட்டிலே, ‘ஈற்பது’ ‘நடப்பது’ முதலியன உலகத்தில் தோன்றும் வடிவங்கள் ; கற்பது, கேட்பது முதலியன செய்கைகள். மூன்றும் பாட்டிலே, ‘கோஸமும் பொய்களோ, அங்கு குணங்களும் பொய்களோ’ என்பது, தெளிவாகச் சொன்னால், தேளின் உருவம் மாத்திரம் பொய்யோ? அது கொட்டுவதும் பொய்தானே? என்ற கேள்வி.)

30. நான்

இரட்டைக் குறள் வேண் சேந்துறை

1. வாணிற் பறக்கின்ற புள்ளெலா நான்
மண்ணிற்றிரியும் விலங்கெலா நான்
கானிமுல் வளரு மரமெலா நான்
காற்றும் புன்னுங் கடலுமே நான்.

2. விண்ணிற் ரெரிகின் ற மீனெலா நான்
வெட்ட வெளியின் விரிவெலா நான்
மண்ணிற் கிடக்கும் புழுவெலா நான்
வாரியிலுள்ள வயிரெலா நான்.

நான்

3. கம்ப னிசைத்த கவியெலா நான்
காருகர் தீட்டு முருவெலா நான்
இம்பார் வியக்கின்ற மாட கூடம்
எழினகர் கோபுரம் யாவுமே நான்.
 4. இன்னிசை மாதரிசையுளே னுன்
இன் பத்திரள்க ளைந் த்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலா நான்.
பொறையருங் துன்பப் புணர்ப்பெலா நான்.
 5. மந்திரங்கோடி யியக்குவோ னுன்
இயங்கு பொருளினியல்பெலா நான்
தந்திரங் கோடி சமைத்துளோ னுன்
சாத்திர வேதங்கள் சாற்றினே னுன்.
 6. அண்டங்கள் யாவையு மாக்கினே னுன்
அவை பிழையாமே சுழற்றுவோ னுன்
கண்டநற் சக்திக்கணமெலா நான்
காரணமாகிக் கதித்துளோ னுன்.
 7. நானென்னும் பொய்யை நடத்துவோ னுன்
ஞானச் சுட.ர்வானிற் செல்லுவோ னுன்
ஆனபொருள்க ளைந் த்தினு மொன்றூய்
அறிவாய் விளங்கு முதற்சோதி நான்.
-

அனுபந்தம் 1.

பாடல் முதற் குறிப்பகாடி

	பக்கம்
அச்சமில்லை யச்சமில்லை	2
அல்லா, அல்லா, அல்லா	10
ஆயிரங் தெய்வங்க ஞண்டென்று	4
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்	20
இன்னுமொரு முறை சொல்வேன்	25
சசன் வந்து சிலுவையில் மாண்டான்	11
உண்மை யறிந்தவ ருன்னை	1
உன் ஞும் புறமுமா	32
எல்லாமாகிக் கலந்து விறைந்தபின்	31
கடமை புரிவா ரின்புறுவார்	19
கண்ணன் திருவடி	27
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்	32
கற்பணை யூரென்ற நகருண்டாம்	12
காக்கைச் சிறகினிலே நந்தலாலா	14
சக்கி பதமே சரணைன்று நாம்	22
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்	4
சென்றதினி மீளாது	29
திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம்	17
தேவர் வருகவென்று சொல்வதோ	15
விற்பதுவே, நடப்பதுவே	38
பகைவனுக் கருள்வாய்	29

பாடல் முதற் குறிப்பகராதி

	பக்கம்
பேயா யுழலுஞ் சிறுமனமே	29
மங்கியதொர் சிலவினிலே	6
மனமெனும் பெண்ணே	24
வான மெங்கும் பரிதியின் சோதி	18
வானிற் பறக்கின்ற புள்	40
விட்டு விடுதலை யாகி	22
வேண்டுமடி யெப்போதும் விடுதலை	21
ஐயபெரிகை கொட்டடா	9
ஐயமுண்டு பயமில்லை மனமே	8

அனுாந்தம் 2.

குறிப்புகள்

இப்பகுதியின் முதற் பதிப்பு 1930-ல் பதிப்பிக்கப் பெற்றது. அப்பதிப்பிற் சேர்க்கப்பட்டிருந்த பாடல்களுள் எட்டு வேறு பகுதிகளிலேயும் சேர்க்கப்பட்டிருந்ததால் அவை இரண்டாம் பதிப்பினின் றம் நீக்கப்பட்டன. அவையாவன (1) கண்ணன் பாட்டிலுள்ள கண்ணன்—என் சற்குருவும், (2) தோத்திரப்பாடலிலுள்ள கண்ணன் துதியும், (3) ‘பாரதி—அறுபத்தாறு’ என்னும் பகுதியுள் அடங்கிய கடவுள் எங்கே இருக்கிறார்?, (4) குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்), (5) குருதர்சனம், (6) உப தேசம், (7) ஸர்வ மத ஸமரஸம் என்னும் பகுதிகளும், (8) புதிய ஆத்திருடியின் காப்புச் செய்யுளான பரம் பொருள் வாழ்த்தும்.

1910-ம் வருட நவம்பர் மாதத்தில் வெளிவந்த பாடற் றெருகுதியினின் றம் “நான்” என்ற இப்பகுதியிலுள்ள 30-வது பாடல் சேர்க்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள 23, 26, பாடல்களும் அந்த 1910-ம் வருஷ பாடற்றெருகுதி யில் உள்ளன. இப்பகுதியிலுள்ள 13-வது பாடலான ‘ஸுமர்ய ஸ்தோமப்—ஞானபாநு’ என்பது ‘ஞானபாநு’ என்னும் பத்திரிகையில் வெளியானது.

‘மாதா மணிவாசகம்’ என்றெரு நூல் 1914-ல் தென் ஆபிரிக்காவிலே வெளியிடப் பெற்றது. அதனுள் இப்பகுதியிலே 2, 3, 4, 28, என்னும் எண்ணுடைய பாடல் கள் வெளியாயின.

குறிப்புரை

இவ்விரு தொகுதிகளிற் கண்ட பாட பேதங்களும் ஸ்ரீ எஸ். தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் தெரிவித்த பாட பேதங்களும் வேறு குறிப்புக்களும் கீழே தரப்பட்டுள்ளன.

மா—மாதா மணி வாசகம்.

1910—1910 நவம்பரில் வெளியான பாடற்றிருக்கிறது.

தே—ஸ்ரீ தேசிக விநாயகம்பிள்ளை யவர்கள் தெரிவித்த பாட பேதங்கள்.

மு—1930-ல் வெளியான முதற் பதிப்பு.

பக். 9. வரி 16 : 'பொய்மைப்' என்பதற்குப் பசிலாக, 'துன்பப்' என்றும் பாடம்.

பக் 12. கற்பணையூர் 'The Town of Let's Pretend' என்றும் ஆங்கிலப் பாடல் 'The Herald of the Star' என்றும் பத்திரிகையில் 1918 ஜூனில் வெளியான 7 வால்யும் 1 நெ. இல் 'John Scurr' என்பவர் எழுதியது. அது வருமாறு :

Now this is the town of 'Let's Pretend'

Where the fairies live and play;

'Tis the gorgeous land of 'Make Believe'

Where everyone is gay.

This chair has become a pirate ship

That sails the Spanish Main—

Full many a man must walk the plank

Ere we come home again.

வேதாந்தப் பாடல்கள்

'Tis here the young prince will welcome us
With the kiss that awoke his wife;
For happy they are, for ever and aye,
Free from all care and strife.

We'll drink our tea from dolly's cup,
Sweet nectar it will be.

We must hide away from the giant ogre
Till Jack can set us free.

The children dwell in this pleasant town
Where the toys all pulse with life
Each doll is a queen in a golden crown
Or else a prince's wife.

Each firewood stick is a dagger ornate
To destroy the Red Skin Chief,
And with cards or bricks we build a house
Which never shall shelter a thief.

O would that we of the elder breed
Whose youth has passed away
Could dream again as we dreamt of yore,
As the children dream at their play.

But the dear sweet land of ' Make Believe '
We never can enter again ;
We have grown too old and cannot pretend
Nor castle build in Spain.

பக. 22. வரி 12 : தே. 'பீடையிலாத வோர்'

பக. 22. 'விடுதலை வெண்பா': இது அந்தாதித் தொடையாக அமைந்துள்ளது.

துறிப்புரை

பக். 27. 'மனமே': இதுவும் அந்தாதித் தொடை.

பக். 29. வரி 2: (1910) — 'பேயாவுழலுஞ்' என்று பாடம்; வரி 4: (1910) 'நீயா ஒன்றை' என்று பாடம்.

பக். 29, வரி 8. 'இயாதே நின்றுழழத்திடு நீ' என்றும் பாடம்.

பக். 29. தே. 'மனத்திற்கு': இப்பாடலின் முதல் மூன்று அடிகளும் நான்காமாடியின் முற்பகுதியுமான ஏழு வரிகளும் 'பாரதி அறுபத்தாறு' என்னும் பாடலுள் 32-வது பாட்டில் உள்ளன.

பக். 29. வரி 14: 1932-வது வருஷத்தில் அச்சிட்ட பாரதி அறுபத்தாறு முதற் பதிப்பிலே 'வேண்டா' என்று பாடம்.

பக். 31. வரி 6: (1910) 'தேர்ந்தயின்' என்பதற்குப் பதிலாக 'கண்டயின்' என்று பாடம்.

பக். 31. வரி 10-13: இது (1910) இல் உள்ளது.

பக். 31. வரி 20: (1910) 'கண்டு' என்பதற்குப் பதிலாக 'கண்டது' என்று பாடம்.

பக். 39. வரி 21: தே. 'காண்பதெல்லா மறையுமென்றுல் மறைந்த வெல்லாம்' என்றும், 'காண்பவெல்லாமறையுமென்றுல் மறைந்த வெல்லாம்' என்றும் பாடம்.

பக். 39. மு. 4-வது பாட்டின் தலைப்பாக 'இயற்கை சொல்லிகடை' என்றுள்ளது.

பக். 40. வரி 1: தே. 'காண்பதுவேயுறுதி யென்னுய்' என்றும், 'காண்பதுவே யுண்மை கண்டாய்' என்றும் பாடம்.